

த ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோபரேஷன் லிமிட்டெட்

வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுடன் ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்டது.



இலங்கைக் கிளை

பிரதான அலுவலகம் - 24, சேர் பரென் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01.

வருமானக் கூற்று			நிதியியல் நிலைமைக் கூற்று			தெரிந்தெடுக்கப்பட்ட தொழிற்பாட்டுச் சுட்டிகள்		
	2025 மிகு	2024 மிகு		31.03.2025 மிகு	31.12.2024 தணிக்கை செய்யப்பட்டது மிகு		2025 மார்ச் 31 இல் உள்ளவாறு மிகு	2024 டிசம்பர் 31 இல் உள்ளவாறு தணிக்கை செய்யப்பட்டது மிகு
மார்ச் 31 முடிவடைந்த 3 மாதங்களுக்கானது			சொத்துக்கள்			ஒழுங்குபடுத்தல் மூலதனப் போதுமை (மில்லியன் ரூபாய்)		
வட்டி வருமானம்	9,518	10,117	காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	196,984	140,672	பொதுப் பங்குரிமை அடுக்கு 1	93,973	94,220
வட்டிச் செலவினங்கள்	(2,315)	(2,251)	மத்திய வங்கியுடனான மீதிகள்	39,765	35,002	கரு (அடுக்கு 1) மூலதனம்	93,973	94,220
தேறிய வட்டி வருமானம்	7,203	7,866	வங்கிகளுடன் வைப்பு	5,926	74,803	மொத்த மூலதன அடித்தளம்	96,394	96,739
			நிதியியல் கருவிகள்	280	239			
			இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாயப் பெறுமதியில்					
			அளவிடப்பட்ட நிதிச் சொத்துகள்	2,696	14			
			நிதியில் சொத்துக்களின் தீர்த்துக் குறைக்கப்பட்ட பெறுமதியில்					
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	1,296	1,501	- கடன் மற்றும் முற்பணங்கள்	198,794	201,202			
தேறிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	1,269	1,649	நிதிச் சொத்துக்கள் மற்றவற்றின் மூலம் நியாயமான முறையில் அளவிடப்பட்டது					
			கடன் மீளச்செலுத்தப்பட்ட செலவில் நிதி சொத்துக்கள் - கடன் பத்திரங்கள்	122,499	85,136	அடுக்கு1 மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 7%)	22.10%	23.19%
			நிதியில் சொத்துக்களின் தீர்த்துக் குறைக்கப்பட்ட பெறுமதியில் - கடன் பத்திரங்கள்	99	98			
			ஆதனம், பொறிகள் மற்றும் உடபகரணங்கள்	5,584	5,627	அடுக்கு1 மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 8.5%)	22.10%	23.19%
			ஏனைய சொத்துக்கள்	85,808	67,214	மொத்த மூலதன விகிதம் % (குறைந்தபட்ச தேவை 12.5%)	22.67%	23.81%
			மொத்தச் சொத்துக்கள்	658,435	610,007	BASELIII பின்னர் விகிதம் (%) (குறைந்தபட்ச தேவை- 3%)	13.32%	14.24%
			பொறுப்புகள்			ஒழுங்குமுறைப்படுத்தல் திரவத்தன்மை		
			வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	10,723	14,147	பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (%) (குறைந்தபட்ச தேவை - 100%)		
			பெறுதி நிதியியல் சாதனங்கள்	187	471			
			தீர்த்துக் குறைக்கப்பட்ட பெறுமதியில் நிதிப் பொறுப்புகள்					
			- வைப்பாளிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியது	423,205	393,968	பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் - ரூபாய் (%)	212.95%	211.74%
			நடப்பு வரிப் பொறுப்புக்கள்	1,634	1,467			
			ஒய்வுதியகால அனுசூலக் கடப்பாடுகள்	235	235	பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் சகல நாணயங்களும் (%)	431.72%	335.50%
			ஒத்திவைக்கப்பட்ட வரி பொறுப்புகள்	332	267			
			ஏனைய பொறுப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள்	96,853	77,575	நிகர நிலையான நிதி விகிதம் (%) - (குறைந்தபட்ச தேவை - 100%)	133.00%	134.71%
			மொத்தப் பொறுப்புக்கள்	533,169	488,130			
			பங்கு மூலதனம்			சொத்துக்களின் தரம் (கடன் சொத்துப்பட்டியலின் தரம்)		
			கூறப்பட்ட மூலதனம்/ஒதுக்கப்பட்ட மூலதனம்	3,152	3,152	சீரிழக்கப்பட்ட கடன்கள் (3ம் நிலை) விகிதம் (%)	0.13%	0.17%
			நியதிச் சட்ட ஒதுக்கு நிதியம்	3,152	3,152			
			ஏனைய ஒதுக்கங்கள்	37,158	36,423	கடன்களுக்கான சீரிழப்பு (3ம் நிலை) 3ம் நிலை கடன்களுக்கான விகிதம் (%)	79.64%	74.84%
			பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	81,804	79,150			
			மொத்த பங்கு மூலதனம்	125,266	121,877	இலாபத்தன்மை		
			மொத்த பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புக்கள்	658,435	610,007	வட்டி இலாபம் (%)	4.54%	5.01%
			எதிர்பாரா பொறுப்புக்கள் மற்றும் கடன்பாடுகள்	526,847	478,429	சொத்துக்களிலிருந்தான வருவாய் (வரிக்கு முந்திய) (%)	3.29%	3.76%
			விஞ்ஞாபன தகவல்கள்			பங்கு மூலதனத்திலிருந்தான வருவாய் (%)	8.59%	10.75%
			ஊழியர்களின் எண்ணிக்கை	717	731	செலவு-வருமான விகிதம் (%)	46.62%	49.84%
			கிளைகளின் எண்ணிக்கை	10	11			

	பிச்	முடிஸ்	எட்டாஃபட் அஃட் புளர்			
	தரமதிப்பு	மேற்பார்வை	தரமதிப்பு	மேற்பார்வை	தரமதிப்பு	மேற்பார்வை
த. தொழங்கொங் ஒன்ட் ஷங்கம் பாங்கிங்	AA-	நிலைப்பான	Aa3	எதிர்பாரை	AA-	நிலைப்பான
நெட்டகால/சீரேஷ்ட						
கோபிரிஷன் லிமிட்டெட்	F1+	குறுகியகால	P-1		A-1+	